



World
PT Day
2026



இதய மற்றும் இரத்த குழாய் நோய்கள்



இதய நோயை தடுப்பது மற்றும்
கட்டுப்படுத்துவது, மற்றும்
தினசரி உடல் இயக்கத்தை
எப்படி அதிகரிப்பது என்பது
பற்றி அறிந்து கொள்ளுங்கள்.



இதய
நலனுக்கான
பிசியோ
தெரபி



World
Physiotherapy

#WorldPTDay
8 செப்டம்பர்
www.world.physio/wptday